

**Ref No: APTUS/01-AUG/2025-26****August 01, 2025**

To, BSE Limited, Phiroze Jeejeebhoy Towers, Dalal Street, Mumbai- 400001 Scrip Code: 543335	To, National Stock Exchange of India Ltd., Exchange Plaza, C-1, Block G, Bandra Kurla Complex, Bandra (E) Mumbai – 400 051 Scrip Symbol: APTUS
--	--

Dear Sir/Madam,**Sub: Newspaper publication – Unaudited financial results for the first quarter ended June 30, 2025 of Aptus Value Housing Finance India Limited (“The Company”)**

Pursuant to Regulation 47 and 52 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed the newspaper clippings of the Unaudited Financial Results of the Company for the first quarter ended June 30, 2025, published in the English newspapers – Financial Express, Business Standard and Regional (Tamil) newspaper – Makkal Kural on August 01, 2025.

This information is also available on the Company’s website at www.aptusindia.com

Please take this information on record.

Thanking you,

For Aptus Value Housing Finance India Limited**Sanin Panicker
Company Secretary & Compliance Officer**

Aptus Value Housing Finance India Ltd.**88, Doshi Towers, 205, Poonamallee High Road, Kilpauk, Chennai-600 010. Tel: 044-4565000. E-mail: cs@aptusindia.com****CIN: L65922TN2009PLC073881****www.aptusindia.com**

LENDING RATES OF STATE BANKS FALL 56 BPS MONTH-ON-MONTH

PSBs trump private banks in rate transmission again

KSHIPRA PETKAR

Mumbai, July 31

PUBLIC SECTOR BANKS (PSBs) saw faster transmission of rates than their private peers for the second month in a row. Lending rates of PSBs fell 56 bps month-on-month to 7.82% against 41 bps for private banks.

According to provisional data from the Reserve Bank of India released on Thursday, in March and April, rate transmission by private banks was faster than PSBs at 0.08 bps and 0.24 bps on month (see table).

Overall, the weighted average lending rate (WALR) on fresh rupee loans of scheduled commercial banks fell 58 basis points to 8.62% in June – the biggest drop since the beginning of the rate cut cycle by the RBI in February.

In all, the lending rates have fallen by 78 bps for scheduled commercial banks since February while the RBI has cut repo rates to the tune of 100 basis points.

The lending rates of foreign banks for fresh rupee loans have also been falling steadily. In

RATE WATCH

Bank Group wise Weighted Average Lending Rates (WALR) (On Fresh Rupee Loans Sanctioned)

(%)

Public Sector Banks

Private Sector Banks

Foreign Banks

Scheduled Commercial Banks

8.68

10.24

9.19

9.40

8.66

10.32

8.95

9.35

8.46

10.08

8.76

9.26

8.38

10.15

8.58

9.20

7.82

9.74

8.07

8.62

Feb

Mar

Apr

May

Jun

2025

Note: WALRs have been computed based on data submitted by banks; Data are provisional.

0%

FROM THE FRONT PAGE

Apex court recalls BPSL judgment

IT SAID, “THE Resolution Plan...as approved by the CoC (Committee of Creditors) stands rejected, being not in conformity with the provisions contained in sub-section (2) of Section 30, read with sub-section (2) of Section 31” of the Insolvency and Bankruptcy Code (IBC). Section 30 (2) deals with the resolution professional’s duty to examine the resolution plans. Section 31(2) empowers the adjudicating authority (NCLT) to reject a resolution plan if it does not meet the requirements under IBC.

Deciding a batch of appeals challenging the NCLAT decision, the Supreme Court said it was “without any authority of law and without jurisdiction” and “is perverse, coram non iudice and liable to be set aside”. Exercising suo motu powers under Article 142, the court also directed NCLT to initiate liquidation proceedings against BPSL.

Seeking its review, Solicitor General of India Tushar Mehta, appearing for the CoC, submitted that BPSL was in severe financial stress but had become “healthy” after the acquisition and has about 25,000 workers.

The May 2 ruling said that “JSW even after the approval of its Plan by the NCLAT, wilfully contravened and not complied with the terms of the said approved Resolution Plan for a period of about two years, which had frustrated the very object and purpose of the IBC, and consequently had vitiated the CIR proceedings of the Corporate Debtor-BPSL.”

Countering this, Solicitor General Mehta said this timeline, the violation

of which was flagged as something serious, is extendable. He wondered, “Suppose for some justifiable reason which cannot be attributed to the parties, the timeline is breached, would the breaking of the timeline be so fatal that a successfully implemented plan can be set aside and a direction be issued under 142 to liquidate a company which has been revived in these 5 years?”

Mehta said the May 2 ruling also concluded that CoC did not exercise its commercial wisdom.

To this, the CJI said, “We have consistently held that it is not open for this court or NCLT or NCLAT to sit in appeal over the wisdom of CoC.”

Senior Advocate N K Kaul, who appeared for JSW, said the judgment “will have a devastating effect on IBC”. Urging the court to recall the order and hear it afresh, he said, “There is clear, glaring, palpable error, statutory provisions and law have been ignored. Wrong facts have been taken into account which should not have been taken into account which were not argued or pleaded.”

Trump tariff: Govt keeps window open

HE REITERATED THE government would take all necessary steps to secure and advance national interest.

Despite Trump’s latest tariff announcement, the plans for the visit of the US delegation from August 25 to India for the sixth round of talks for the first tranche of BTA remained unchanged.

Goyal added the implications of the recent development are being examined by the government and the ministry is engaged with all stakeholders including exporters and industry for taking feedback of their assessment of the situation.

Along with the 25% additional tariffs, Trump also announced a penalty on India for buying energy and defence equipment from Russia. The rate of the penalty or its base is yet to be specified, although Trump had earlier talked about a 10% penal tariff on BRICS countries for continuing to trade with Russia which faces NATO sanctions. After the latest tariff announcement by Trump, Washington has been blowing hot and cold.

Officials said a formal notification or a communication from the US is awaited for clarity on how the new tariff rates

will be applied. India and the US have set a deadline of October-November for the BTA first tranche to conclude. The first round of negotiations was held in March when both sides finalised the Terms of Reference (ToR) of the agreement. Between the physical meetings many rounds of virtual meetings have also been held.

After the post on Truth Social announcing tariffs on India, Trump again was conciliatory, telling the media persons that India is a friend and has the highest tariffs in the world which they are willing to cut substantially. “We’re talking to India now, we’ll see what happens... You’ll know by the end of this week,” he said.

A few hours later the US President in another social media post again lambasted India for its ties with Russia. “I don’t care what India does with Russia. They can take their dead economies down together, for all I care. We have done very little business with India, their tariffs are too high, among the highest in the world,” he said.

On Thursday, US treasury secretary Scott Bessent echoed Trump on India’s dealings with Russia saying that “India has not been a great global actor”.

NSDL IPO subscribed five times on Day 2

THE INITIAL PUBLIC offering of National Securities Depository (NSDL) fetched 5 times subscription on the second day of bidding on Thursday.

The ₹4,011-crore initial share sale received bids for 176,516,388 shares against 35,127,002 shares on offer, translating into 5.03 times subscription, according to NSE data.

Non-institutional investors part attracted 11.08 times subscription while the quota for retail individual investors (RIIs) got subscribed 4.17 times. Qualified institutional buyers (QIBs) part fetched 1.96 times subscription.

National Securities Depository mobilised over ₹1,201 crore from anchor investors on Tuesday. The IPO will conclude on Friday and has a price band of ₹760-800 per share.

The depository’s public issue solely consists of an offer for sale (OFS) component of 50 million shares, and those selling shares under this are NSE, SBI, HDFC Bank, IDBI Bank, Union Bank of India, and Administrator of Specified Undertaking of the Unit Trust of India (SUUTI).

—PTI

CHALET HOTELS

Chalet Hotels Limited

CIN: L55101MH1986PLC038538.

Registered office: Raheja Tower, Plot No. C-30, Block ‘G’ Next to Bank of Baroda, Bandra Kurla Complex, Bandra. Mumbai 400 051

Email ID: investorrelations@chalet-hotels.com, website: www.chalet-hotels.com

EXTRACT OF STATEMENT OF CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30 JUNE 2025

(Rs. in million)

Sr No	Particulars	Quarter Ended		Year Ended	
		30 June 2025 (Unaudited)	31 March 2025 (Audited)	30 June 2024 (Unaudited)	31 March 2025 (Audited)
1.	Total Income from Operations	9,083.38	5,373.75	3,691.08	17,541.22
2.	Net Profit for the period (before tax)	2,686.12	1,588.20	777.22	4,343.11
3.	Net Profit for the period after tax	2,031.28	1,238.35	606.47	1,424.94
4.	Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	2,030.61	1,243.21	604.38	1,423.51
5.	Paid up Equity Share Capital	2,184.90	2,184.55	2,181.00	2,184.55
6.	Reserves (excluding Revaluation Reserve)	31,010.91	28,277.92	26,761.11	28,277.92
7.	Securities Premium Account	20,185.56	20,173.51	20,075.54	20,173.51
8.	Net worth	32,518.96	30,457.02	28,938.62	30,457.02
9.	Outstanding Debt	25,033.17	25,542.97	20,484.60	25,542.97
10.	Outstanding Redeemable Preference Shares	1,581.47	1,969.02	1,882.51	1,969.02
11.	Debt Equity Ratio (in times)	0.77	0.84	0.71	0.84
12.	Earnings Per Share (of Rs 10/- each)-				
1.	Basic:	*9.30	*5.68	*2.79	6.53
2.	Diluted:	*9.28	*5.67	*2.78	6.52
13.	Capital Redemption Reserve	560.00	160.00	-	160.00
14.	Debenture Redemption Reserve	-	-	-	-
15.	Debt Service Coverage Ratio	1.61	1.06	1.79	0.82
16.	Interest Service Coverage Ratio	7.64	5.32	4.68	4.85

Notes:

1) The above results are in accordance with the Companies (Indian Accounting Standards) Rules 2015 as prescribed under Section 133 of the Companies Act 2013, read with the relevant Rules issued thereunder and other accounting principles generally accepted in India.

2) The above results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at its meeting held on 31 July 2025.

3) Key numbers of Standalone Financial Results

Sr No	Particulars	Quarter Ended		Year Ended	
		30 June 2025 (Unaudited)	31 March 2025 (Audited)	30 June 2024 (Unaudited)	31 March 2025 (Audited)
1.	Total Income	8,696.09	5,048.21	3,594.44	16,817.16
2.	Profit before income tax	2,714.69	1,701.18	836.96	4,699.79
3.	Profit for the period / year	2,045.39	1,334.34	666.82	1,715.71

4) The above is an extract of the detailed format of the Financial Results for the quarter ended 30 June 2025 filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The Statement of Standalone and Consolidated Financial Results for the quarter ended 30 June 2025 are available on the websites of the Stock Exchange(s) at www.bseindia.com and www.nseindia.com and also on the Company's website at www.chalet-hotels.com.

For Chalet Hotels Limited
(CIN - L55101MH1986PLC038538)

Sd/-
Sanjay Sethi
Managing Director & CEO
(DIN. 00641243)

PLACE : MUMBAI
DATE : JULY 31, 2025

3i Infotech

3i Infotech Limited

(CIN: L67120MH1993PLC074411)

Regd. office: Tower # 5, International Infotech Park, Vashi Station Complex, Navi Mumbai 400703, Maharashtra, India.

Email: investors@3i-infotech.com | Website: www.3i-infotech.com | Tel No.: 022-7123 8000

EXTRACT OF UNAUDITED CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30 JUNE 2025

(₹ in Lakhs)

Sr. No.	PARTICULARS	Quarter Ended 30-06-2025 (Unaudited)	Quarter Ended 30-06-2024 (Unaudited) Restated	Year Ended 31-03-2025 (Audited)
1	Revenue from operations	17,055	17,975	72,576
2	Net Profit / (Loss) excluding Exceptional Income & including Discontinued Operations for the period.	1,210	(636)	1,161
3	Net Profit / (Loss) for the period including Exceptional Income & Discontinued Operations	1,210	(636)	1,161
4	Net Profit / (Loss) for the period (including Exceptional Income & Discontinued Operations) after tax	755	(882)	2,535
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period after tax and Other Comprehensive Income after tax]	1,329	(909)	1,200
6	Paid up Equity Share Capital	16,963	16,924	16,963
7	Basic Earnings Per Share (of Rs 10/- each)	0.45	(0.52)	1.50
	Diluted Earnings Per Share (of Rs 10/- each)	0.44	(0.52)	1.49

EXTRACT OF STANDALONE UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30 JUNE 2025

(₹ in Lakhs)

Sr. No.	PARTICULARS	Quarter Ended 30-06-2025 (Unaudited)	Quarter Ended 30-06-2024 (Unaudited)	Year Ended 31-03-2025 (Audited)
1	Revenue from operations	8,552	8,977	36,462
2	Net Profit / (Loss) for the period including Exceptional Income & Discontinued Operations (after considering additional charge of interest (notional) required under Ind AS 109 on fair valuation of preference shares and before Tax)	140	(900)	4,725
3	Net Profit / (Loss) for the period (including Exceptional Income & Discontinued Operations) after tax	140	(900)	6,265

Note:

The above is an extract of the detailed format of Standalone and Consolidated Financial Results for the quarter ended on June 30, 2025 filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Standalone and Consolidated Financial Results is available on the Stock Exchange websites (www.nseindia.com / www.bseindia.com) and the Company's website (www.3i-infotech.com).

By order of the Board for 3i Infotech Limited

Sd/-
CA Uttam Prakash Agarwal
Non-Executive Chairman and Independent Director

Place : Navi Mumbai
Date : July 31, 2025

APTUS

Aptus Value Housing Finance India Ltd.

(CIN : L65922TN2009PLC073881)

Registered Office and Corporate Office : 8B, 8th Floor, Doshi Towers, 205, Poonamallee High Road, Kilpauk, Chennai - 600 010. Tel: +91 44 4565 0000

Statement of Consolidated financial results for the quarter ended June 30, 2025

(INR In lakhs)

S. No.	Particulars	Consolidated		
		Quarter ended		Year ended
		30.06.2025 Unaudited	30.06.2024 Unaudited	31.03.2025 Audited
1	Total Income from Operations	52,026.04	39,493.66	175,040.87
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and / or Extraordinary items)	28,554.67	22,161.91	97,483.89
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and / or Extraordinary items)	28,554.67	22,161.91	97,483.89
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and / or Extraordinary items)	21,925.15	17,174.68	75,124.61
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	21,924.40	17,176.29	75,123.26
6	Paid up Equity Share Capital	9,998.17	9,979.48	9,996.28
7	Reserves (excluding Revaluation Reserve)	431,455.64	371,765.57	421,668.90
8	Securities Premium Account	177,147.61	175,287.56	176,972.65
9	Net worth	441,453.81	381,745.05	431,665.1
10	Paid up Debt Capital / Outstanding Debt	710,075.49	550,517.59	684,684.25
11	Outstanding Redeemable Preference Shares	-	-	-
12	Debt Equity Ratio	1.61	1.44	1.59
13	Earnings Per Share (of Rs. 2/- each)			
1.	Basic (Not annualised for the quarter)	4.39	3.44	15.04
2.	Diluted (Not annualised for the quarter)	4.38	3.42	15.01

Notes:

1. The above statement of unaudited consolidated results has been reviewed by the Audit Committee and approved by the board of directors on July 31, 2025.

2. The financial statements have been prepared in accordance with the Ind AS notified under the Companies (Indian Accounting Standards) Rules, 2015 as amended.

Statement of Standalone financial results for the quarter ended June 30, 2025

(INR In lakhs)

S. No.	Particulars	Standalone		
		Quarter ended		Year ended
		30.06.2025 Unaudited	30.06.2024 Unaudited	31.03.2025 Audited
1	Total Income from Operations	35,566.90	29,897.25	129,403.41
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and / or Extraordinary items)	19,842.54	16,199.98	73,720.19
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and / or Extraordinary items)	19,842.54	16,199.98	73,720.19
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and / or Extraordinary items)	15,472.73	12,726.55	57,544.36
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	15,471.59	12,728.16	57,542.07
6	Paid up Equity Share Capital	9,998.17	9,979.48	9,996.28
7	Reserves (excluding Revaluation Reserve)	371,420.40	331,320.41	368,090.68
8	Securities Premium Account	177,147.61	175,287.56	176,972.65
9	Net worth	381,418.57	341,299.89	378,086.96
10	Paid up Debt Capital/ Outstanding Debt	497,962.01	419,888.65	482,866.65
11	Outstanding Redeemable Preference Shares	-	-	-
12	Debt Equity Ratio	1.31	1.23	1.28
13	Earnings Per Share (of Rs. 2/- each)			
1.	Basic (Not annualised for the quarter)	3.10	2.55	11.52
2.	Diluted (Not annualised for the quarter)	3.09	2.54	11.50

Notes:

1. The above is an extract of the detailed format of financial results filed for the quarter ended June 30, 2025 which had been reviewed by the audit committee and approved by the board of directors on July 31, 2025 and subjected to limited review by the Statutory auditors for the quarter ended June 30, 2025 and filed with the Stock Exchanges under Regulation 33 and 52 of the SEBI (Listing Obligations and Other Disclosure Requirements) Regulations, 2015, as amended. The full format of the aforesaid financial results is available on the website of the Company (www.aptusindia.com), BSE limited (www.bseindia.com), and National Stock Exchange of India Limited (www.nseindia.com).

2. The financial statements have been prepared in accordance with the Ind AS notified under the Companies (Indian Accounting Standards) Rules, 2015 as amended.

3. Amounts for the comparative periods presented have been reclassified / regrouped, wherever necessary.

For and on behalf of the Board of Directors

M Anandan
Executive Chairman
DIN 00033633

Place : Chennai
Date : July 31, 2025

visit us at www.aptusindia.com

Swiggy

Swiggy Limited

(formerly known as Swiggy Private Limited, Bundl Technologies Private Limited)

CIN: L74110KA2013PLC096530

Registered office: No. 55, Sy No. 8-14, Ground Floor, I&J Block, Embassy Tech Village, Outer Ring Road, Devarabisanahalli Bengaluru- 560103, Karnataka, India.

Tel: 080-68422422 | Email ID: irs@swiggy.in | Web site: www.swiggy.com

Statement of unaudited financial results (standalone and consolidated) for the quarter ended June 30, 2025

The board of directors of the Company, at the meeting held on July 31, 2025, approved the unaudited financial results of the Company for the quarter ended June 30, 2025 ("Financial Results").

The Financial Results along with the Limited Review Report, have been posted on the Company's website at <https://www.swiggy.com/corporate/investor-relations/financial-results> and can be accessed by scanning the QR code.

for and on behalf of the Board of Directors

Swiggy Limited

(formerly known as "Swiggy Private Limited" & "Bundl Technologies Private Limited")

Sd/-
Sriharsha Majety

Managing Director & Group Chief Executive Officer

DIN: 06680073

Location: Bengaluru

Date: July 31, 2025

Note: The above intimation is in accordance with Regulation 33 read with regulation 47 (I) of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015.

epaper.financialexpress.com

CHENNAI / KOCHI




CHAMAN METALLICS LIMITED
Registered Office: A-26, M.I.D.C. Tadalai Growth Centre, Tadalai, Chandrapur (M.H.) 442406
Corporate Office: Agrawal Complex, Opp. Pandey Nursing Home, Samta Colony, Raipur (C.G.) 492001, Contact No.: 9771-4259100
Email: cs@cmilgrgroup.com Website: www.cmilgrgroup.com
CIN: L27100MH2003PLC143049

PUBLIC NOTICE OF EXTRA ORDINARY GENERAL MEETING
1. The Extra Ordinary General Meeting (EGM or Meeting) of Chaman Metallics Limited (the Company) will be held on Monday, 25th day of August, 2025 at 12:30 P.M.(IST) through Video conferencing (VC)/Other Audio-Visual Means (OAVM) to transact the special business as set out in the notice of EGM. This is in compliance with the applicable provisions of the Companies Act,2013 and the Rules made thereunder, read with notifications and General Circulars issued by Ministry of Corporate Affairs dated April 8, 2020, April 13, 2020, May 5, 2020 and subsequent circulars issued in this regard, the latest being September 19, 2024 (collectively referred to as 'MCA Circulars'). Further, SEBI vide its Circulars dated May 12, 2020, January 15, 2021, May 13, 2022, January 5, 2023, October 6, 2023, October 7, 2023 and October 3, 2024 has allowed listed entities to send voting documents and other materials to shareholders in electronic mode.
2. The Notice of the EGM will be available on the website of the Company at www.cmilgrgroup.com and on the website of NSDL at www.evoting.nsdl.com and the National Stock Exchange of India Limited ('NSE') at www.nseindia.com.
3. Members can attend and participate in the EGM through the VC/OAVM facility ONLY. The detailed instructions with respect to such participation will be provided in the Notice convening the Meeting. Members attending the meeting through VC/OAVM shall be counted for the purpose of quorum in terms of Section 103 of the Companies Act, 2013.
4. The Notice of EGM will be sent electronically through a web link to all the members, whose e-mail IDs are registered with the Company/ Depository Participant(s)(DP) / Registrars and Transfer Agent (RTA). The Company shall send a physical copy of EGM Notice to those members who request for the same at cs@cmilgrgroup.com or info@cmilgrgroup.com mentioning their Folio No. / DP id and client id.
5. The manner of remote e-voting and voting at the EGM for members holding shares in physical mode or dematerialized mode or who have not registered their email addresses with the Company / Depository Participant / RTA, is provided in the notice of EGM and available on the Company's website at www.cmilgrgroup.com.
6. Members, holding shares in physical mode, are requested to get their email ids registered by writing to the Registrar & Share Transfer Agent (RTA) with details of folio number & attaching a self-attested copy of PAN card at rnt.helpdesk@nlinktime.co.in. Members, holding shares in dematerialized mode, are requested to register / update their e-mail ids with their respective Depository Participants.
7. **Voting Information:** Members will have an opportunity to cast their votes remotely on the businesses as may be set forth in the Notice of the EGM through e-voting system of NSDL. The remote e-voting details are:


Remote e-Voting start date & time	Friday, 22nd August, 2025 at 09:00 A.M. (IST)
Remote e-Voting start date & time	Sunday, 24th August, 2025 at 05:00 P.M. (IST)

Detailed instructions pertaining to (a) Remote e-Voting before the AGM, (b) e-Voting during the AGM and (c) attending the AGM through VC/OAVM will be provided in Notice of the EGM.
For Chaman Metallics Limited
Place : Raipur
Date : 01st August, 2025
Sd/-
Rahul Relwani,
Company Secretary & Compliance Officer



THEJO Engineering Limited
CIN: L27209TN1986PLC012833
Registered Office: 3rd Floor, VDS House, No. 41, Cathedral Road, Chennai- 600 086.
Ph: 044-42221900 Fax: 044-42221910; Email: investor@thejo-engg.com; Website: www.thejo-engg.com

NOTICE REGARDING 39TH ANNUAL GENERAL MEETING, E-VOTING INFORMATION, BOOK CLOSURE AND RECORD DATE
Notice is hereby given that:
1. The 39th Annual General Meeting ("AGM") of the Members of the Company will be held on **Friday, 29th August, 2025 at 10.15 a.m.** at The MusicAcademy, Kasturi Srinivasan Hall (Mini Hall), New No. 168, T.T.K. Road, Royapettah, Chennai – 600 014, Tamil Nadu, to transact the business as set forth in the Notice of the 39th AGM dated 28th May, 2025.
2. The Notice of the AGM and Annual Report for the Financial Year 2024-25 has been sent to all the Members by permitted mode and are also available on the website of the Company at www.thejo-engg.com and on the website of the Stock Exchange on which the Company's shares are listed, i.e., National Stock Exchange of India Limited at www.nseindia.com. The dispatch of Notice of the AGM has been completed on 31st July, 2025.
REMOTE E-VOTING:
3. Pursuant to Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 and Regulation 44 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Company is pleased to provide the facility to the Members to exercise their votes by electronic means (through remote e-voting) on the resolutions proposed to be passed at the 39th AGM. The Company has engaged the services of Central Depository Services (India) Limited ("CDSL") for remote e-voting. Members holding shares either in physical form or dematerialised form, as on the cut-off date of 22nd August, 2025, may cast their vote electronically on the business as set forth in the Notice of the AGM through electronic voting system of CDSL from a place other than the venue of the AGM i.e., 'remote e-voting'. All the Members are informed that:
i. The business as set forth in the Notice of the AGM may be transacted through voting by electronic means ('remote e-voting');
ii. The remote e-voting shall commence on Tuesday, 26th August, 2025 (9:00 AM);
iii. The remote e-voting shall end on Thursday, 28th August, 2025 (5:00 PM);
iv. The cut-off date for determining the eligibility to vote by 'remote e-voting' or at the AGM is 22nd August, 2025;
v. The 'remote e-voting' shall not be allowed beyond 5:00 PM on 28th August, 2025;
vi. The voting rights of the Members shall be in proportion to their shares in the total paid-up equity share capital of the Company as on the cut-off date;
vii. Any person, who acquires shares of the Company and becomes a Member of the Company after dispatch of the Notice of the AGM and holding shares as on the cut-off date i.e., 22nd August, 2025 may follow the instructions for remote e-voting given in the Notice of the 39th Annual General Meeting for exercising their vote through the 'remote e-voting';
viii. Members may note that: a) the remote e-voting module shall be disabled by CDSL beyond 5:00 PM on 28th August, 2025 and once the vote on a resolution is cast by the Member, the Member shall not be allowed to change it subsequently; b) the facility for voting through ballot paper shall be made available at the AGM; c) Members who have cast their vote by remote e-voting prior to the AGM would be entitled to attend the AGM but they shall not be entitled to vote at the Meeting venue; d) a person whose name is recorded in the Register of members or in the Register of beneficial owners maintained by the Depositories as on the cut-off date only shall be entitled to avail the facility of remote e-voting or voting at the AGM through ballot paper; e) The procedure of 'remote e-voting' is available in the Notice of the AGM; f) The manner of remote e-voting by Members holding shares in dematerialized mode, physical mode and for Members who have not registered their email addresses is provided in the Notice of the AGM and g) The manner of registration/updating of e-mail addresses of those Members whose email addresses are not registered/updated with the Company / with their Depository Participant(s), is available in the Notice of the AGM;
ix. The Notice of the AGM is available on the Company's website www.thejo-engg.com and on the website of the Stock Exchange i.e., National Stock Exchange of India Limited at www.nseindia.com and also on the CDSL's website www.evotingindia.com;
x. In case of queries, Members may refer to the Frequently Asked Questions (FAQs) and e-voting user manual for members available at www.evotingindia.com under Help Section or write an email to investor@thejo-engg.com or may contact Mr. K. Keerthivasan, Assistant Company Secretary, Thejo Engineering Limited, 3rd Floor, VDS House, No. 41, Cathedral Road, Chennai – 600 086, Ph: 044 - 42221900.
BOOK CLOSURE AND RECORD DATE
4. Pursuant to Section 91 of the Companies Act, 2013, Rules made thereunder, including any amendments thereto, and Regulation 42 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, including any amendments thereto, the Register of Members and the Share Transfer Books of the Company will remain closed from Saturday, 23rd August, 2025 to Friday, 29th August, 2025 (both days inclusive) for the purpose of Dividend for the financial year 2024-25. The record date for determining the Members entitled to receive dividend for the financial year 2024-25, subject to the approval of the members of the AGM, will be 22nd August, 2025.
By Order of the Board
For Thejo Engineering Limited
Jayashree Sreeraman
Company Secretary & Compliance Officer
Place : Chennai
Date : 1st August, 2025




MAHARASHTRA SEAMLESS LIMITED
(D.P. JINDAL GROUP COMPANY)
CIN: L99999MH1988PLC080545
Registered Office: Pipe Nagar, Village Sukeli, BKG Road, NH-17, Taluka Roha, Distt. Raigad - 402126 (Maharashtra); Tel. No. 02194 - 238511
E-mail: secretarial@mahaseam.com; Website www.jindal.com
Corporate Office: Plot No. 30, Institutional Sector-44, Gurugram - 122003 (HR)
Interim Corp. Off.: Plot No.106, Institutional Sector-44, Gurugram-122 003 (HR)

INFORMATION REGARDING NOTICE OF 37TH ANNUAL GENERAL MEETING TO BE HELD THROUGH VIDEO CONFERENCE/OTHER AUDIO VISUAL MEANS (VC/OAVM), RECORD DATE AND FINAL DIVIDEND
1. 37th Annual General Meeting (AGM) of Maharashtra Seamless Limited (the Company) will be held on **Thursday, August 28, 2025, at 11:30 A.M. through Video Conference/Other Audio Visual Means (VC/OAVM)** in compliance with Circular dated 19th September, 2024, 25th September, 2023, 28th December, 2022, 5th May, 2022, 14th December, 2021 read with Circulars dated 13th January, 2021, 5th May, 2020, 8th April, 2020 and 13th April, 2020 and other applicable Circulars issued by the Ministry of Corporate Affairs and Circulars dated 3rd October, 2024, 7th October, 2023, 5th January, 2023, 13th May, 2022 read with 15th January, 2021 and 12th May, 2020, issued by Securities and Exchange Board of India permitting of holding of the AGM through VC / OAVM, without the physical presence of the members at a common venue till 30th September, 2025.
2. In compliance with the above circulars, electronic copies of the Notice of the AGM and Annual Report 2024-25 will be sent to all the shareholders whose email IDs are registered with the Company/Depository Participant(s). Shareholders holding shares in dematerialized mode, are requested to register their email address and mobile numbers with their relevant depositories through their depository participants and shareholders holding shares in physical mode are requested to furnish details to the Company's Registrar and Share Transfer Agent ("RTA") Alankit Assignments Limited at ra@alankit.com. In accordance with Regulation 36(1)(b) of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, a letter providing a web-link including the exact path for accessing the Notice of AGM and Annual Report will be sent to those Members who have not registered their e-mail ids. The Company shall send a physical copy of the Annual Report to those Members who request for the same at secretarial@mahaseam.com mentioning their Folio No. / DP ID and Client ID.
3. Shareholders who have not registered their email address will have an opportunity to cast their vote remotely on the business as set forth in the Notice of the AGM through remote e-voting or through e-voting system during the AGM. The manner of voting remotely for shareholders holding shares in dematerialized and physical mode will be provided in the Notice to the shareholders.
4. Members may note that the Board of Directors at its meeting held on 26th May, 2025, has recommended a final dividend @ 200% i.e. Rs. 10.00 per equity share of the Face Value of Re. 5/- each. The dividend, once approved by the Members in the ensuing AGM, will be paid on/or after 30th August, 2025.
5. The dividend, once approved by the shareholders in the ensuing AGM, will be paid only through various online transfer modes to those shareholders whose bank account details are registered with the Company. Please note that if you fail to get your bank account details registered with the Company / Depository Participant, the dividend amount shall be kept on hold till the time your bank account details are not updated with the Company. To avoid delay in receiving dividend, shareholders are requested to update their KYC, change in address or bank account details with their depositories (where shares are held in dematerialized mode) and with the Company's RTA (where shares are held in physical mode) to receive dividend directly into their bank account on the payout date. Payment of dividend will be subject to deduction of Tax at Source (TDS) at applicable rates.
6. Members who wish to register their KYC, email address and bank account mandate may follow the below instructions:

Dematerialised Holding	Register/update the details in your demat account, as per the process advised by your Depository Participant.
Physical Holding	Register/update the details in prescribed KYC forms with RTA of the Company, Alankit Assignments Limited at ra@alankit.com .

7. In terms of the Section 91 of the Companies Act, 2013, the Company has fixed the record date 14th August, 2025 for the purpose of determining the members entitled for receiving dividend for the Financial Year 2024-25 and the said notice is also available on the website of the Company at www.jindal.com.
8. The 37th AGM Notice will be sent to the shareholders in accordance with the applicable laws on their registered email id in due course.
For MAHARASHTRA SEAMLESS LIMITED
Sd/-
Place: Gurugram
Date: 31st July, 2025
JINDAL
D.P. JINDAL GROUP
Ram Ji Nigam
Company Secretary




APTUS
(CIN : L65922TN2009PLC073881)
Registered Office and Corporate Office : 8B, 8th Floor, Doshi Towers, 205, Poonamallee High Road, Kilpauk, Chennai - 600 010. Tel: +91 44 4565 0000


Statement of Consolidated financial results for the quarter ended June 30, 2025
(INR In lakhs)

S. No.	Particulars	Consolidated		
		Quarter ended		Year ended
		30.06.2025	30.06.2024	31.03.2025
		Unaudited	Unaudited	Audited
1	Total Income from Operations	52,026.04	39,493.66	175,040.87
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and / or Extraordinary items)	28,554.67	22,161.91	97,483.89
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and / or Extraordinary items)	28,554.67	22,161.91	97,483.89
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and / or Extraordinary items)	21,925.15	17,174.68	75,124.61
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	21,924.40	17,176.29	75,123.26
6	Paid up Equity Share Capital	9,998.17	9,979.48	9,996.28
7	Reserves (excluding Revaluation Reserve)	431,455.64	371,765.57	421,668.90
8	Securities Premium Account	177,147.61	175,287.56	176,972.65
9	Net worth	441,453.81	381,745.05	431,665.1
10	Paid up Debt Capital / Outstanding Debt	710,075.49	550,517.59	684,684.25
11	Outstanding Redeemable Preference Shares	-	-	-
12	Debt Equity Ratio	1.61	1.44	1.59
13	Earnings Per Share (of Rs. 2/- each) 1. Basic (Not annualised for the quarter) 2. Diluted (Not annualised for the quarter)	4.39 4.38	3.44 3.42	15.04 15.01

Notes:
1. The above statement of unaudited consolidated results has been reviewed by the Audit Committee and approved by the board of directors on July 31, 2025.
2. The financial statements have been prepared in accordance with the Ind AS notified under the Companies (Indian Accounting Standards) Rules, 2015 as amended.
Statement of Standalone financial results for the quarter ended June 30, 2025
(INR In lakhs)

S. No.	Particulars	Standalone		
		Quarter ended		Year ended
		30.06.2025	30.06.2024	31.03.2025
		Unaudited	Unaudited	Audited
1	Total Income from Operations	35,566.90	29,897.25	129,403.41
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and / or Extraordinary items)	19,842.54	16,199.98	73,720.19
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and / or Extraordinary items)	19,842.54	16,199.98	73,720.19
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and / or Extraordinary items)	15,472.73	12,726.55	57,544.36
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	15,471.59	12,728.16	57,542.07
6	Paid up Equity Share Capital	9,998.17	9,979.48	9,996.28
7	Reserves (excluding Revaluation Reserve)	371,420.40	331,320.41	368,090.68
8	Securities Premium Account	177,147.61	175,287.56	176,972.65
9	Net worth	381,418.57	341,299.89	378,086.96
10	Paid up Debt Capital/ Outstanding Debt	497,962.01	419,888.65	482,866.65
11	Outstanding Redeemable Preference Shares	-	-	-
12	Debt Equity Ratio	1.31	1.23	1.28
13	Earnings Per Share (of Rs. 2/- each) 1. Basic (Not annualised for the quarter) 2. Diluted (Not annualised for the quarter)	3.10 3.09	2.55 2.54	11.52 11.50

Notes:
1. The above is an extract of the detailed format of financial results filed for the quarter ended June 30, 2025 which had been reviewed by the audit committee and approved by the board of directors on July 31, 2025 and subjected to limited review by the Statutory auditors for the quarter ended June 30, 2025 and filed with the Stock Exchanges under Regulation 33 and 52 of the SEBI (Listing Obligations and Other Disclosure Requirements) Regulations, 2015, as amended. The full format of the aforesaid financial results is available on the website of the Company (www.aptusindia.com), BSE limited (www.bseindia.com), and National Stock Exchange of India Limited (www.nseindia.com).
2. The financial statements have been prepared in accordance with the Ind AS notified under the Companies (Indian Accounting Standards) Rules, 2015 as amended.
3. Amounts for the comparative periods presented have been reclassified / regrouped, wherever necessary.
For and on behalf of the Board of Directors
M Anandan
Executive Chairman
DIN 00033633
Place : Chennai
Date : July 31, 2025
visit us at www.aptusindia.com

Scan code for Full Results



SAI SILKS (KALAMANDIR) LIMITED
CIN: L52190TG2008PLC059968
Regd. Office: 6-3-790/8, Flat No.1, Bathina Apartments, Ameerpet, Hyderabad, Telangana - 500016.
website: www.sskl.co.in, E-mail: secretarial@sskl.co.in

NOTICE
NOTICE is hereby given that the 17th Annual General Meeting (AGM) of Sai Silks (Kalamandir) Limited ("the Company") is scheduled to be held on Friday, August 29, 2025, at 11:00 A.M. through Video Conferencing (VC)/Other Audio Visual Means (OAVM), in compliance with the applicable provisions of the Companies Act, 2013, SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("Listing Regulations") and in accordance with General Circular Nos. 14/2020 dated April 8, 2020, 17/2020 dated April 13, 2020, 20/2020 dated May 5, 2020, 10/2022 dated December 28, 2022, 09/2023 dated September 25, 2023 and 09/2024 dated September 19, 2024 issued by the Ministry of Corporate Affairs read with Circular no. SEBI/HO/CFD/CFD-PoD-2/P/CIR/2024/133 dated October 3, 2024 and other relevant circulars issued by the Securities and Exchange Board of India ("SEBI"), from time to time in this regard, to transact such items of business as set out in the notice calling the said AGM.
In compliance with the above-mentioned circulars, the Notice of 17th AGM along with the Annual Report for the financial year 2024-25 will be sent to all the shareholders of the Company through electronic mode, whose email addresses are registered with the Company or Company's Registrars & Share Transfer Agents (RTA)/ Depository Participants. The AGM Notice and the Annual Report will also be uploaded on our corporate website – www.sskl.co.in, website of stock exchanges, www.bseindia.com & www.nseindia.com and on the website of CDSL - www.cdslindia.com.
Additionally, in accordance with Regulation 36(1)(b) of the Listing Regulations, the Company will be sending a letter to members whose e-mail address is not registered with Company/ Depository Participant providing the exact web-link of Company's website from where the Annual Report for financial year 2024-25 can be accessed.
To receive the notice of the said AGM, e-voting instructions and further communications, the Shareholders holding shares in physical mode, who have not registered/updated their email addresses with the Company can get the same registered with the Company by furnishing the duly filled and signed Form ISR-1 along with their Self attested PAN & Aadhaar to the Company's Registrars and Share Transfer Agents (RTA), M/s. Bigshare Services Private Limited, 306, Right Wing, 3rd Floor, Amrutha Ville, Opp. Yashoda Hospital, Raj Bhavan Rd, Somajiguda, Hyderabad, Telangana 500082. Email id: investor@bigshareonline.com and the shareholders holding shares in dematerialized mode are requested to register/update their email addresses with their Depository Participants.
As mandated by the SEBI through its Master Circular No. SEBI/ HO/MIRSD/POD-1/P/CIR/2024/37 dated May 7, 2024, read with Circular No. SEBI/HO/MIRSD/POD-1/P/CIR/2024/81 dated June 10, 2024, With effect from April 1, 2024, Dividend to security holders (holding securities in physical form), shall be paid only through electronic mode. Such payment shall be made upon Folio being KYC compliant i.e. the PAN, choice of nomination, contact details including mobile no., bank account details and specimen signature are registered with the RTA/Company and the shareholders holding shares in dematerialized mode are requested to update their Bank details with their Depository Participants.
Further, members may contact Mr. M.K.Bhaskara Teja, Company Secretary and Compliance Officer of the Company for any matter connected with receipt of Notice and Annual Report by writing an e-mail to an email id: secretarial@sskl.co.in
Note: Links to download the KYC & Nomination Forms are mentioned below:
Forms ISR-1, 2, 3 and SH-13 are available at https://www.bigshareonline.com/resources-sebi_circular.aspx?parentHorizontalTab3
For Sai Silks (Kalamandir) Limited
Sd/-
Place: Hyderabad
Date: 01.08.2025
M.K.Bhaskara Teja
Company Secretary & Compliance Officer



STAR HEALTH AND ALLIED INSURANCE COMPANY LTD
Regd. Office: #1, New Tank Street, Valluvar Kottam High Road, Nungambakkam, Chennai - 600 034.
Corp. Office: No. 148, Acropolis, Dr.Radhakrishnan Salai, Mylapore, Chennai - 600004. Tel: 044 47886700
Website: www.starhealth.in Email: investors@starhealth.in
CIN: L66010TN2005PLC0356649 IRD AI Registration No. 129

NOTICE OF POSTAL BALLOT
NOTICE is hereby given that pursuant to Section 110 read with Section 108 and other applicable provisions, if any, of the Companies Act, 2013, (Act) (including any statutory modification or re-enactment thereof for the time being in force), read with Rule 20 and 22 of the Companies (Management and Administration) Rules, 2014, (Rules), Regulation 44 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (SEBI LODR) as amended, Secretarial Standard on General Meetings ('SS-2') issued by the Institute of Company Secretaries of India as amended and in accordance with the requirements prescribed by the Ministry of Corporate Affairs (MCA) for holding general meetings / conducting postal ballot process through voting through electronic means vide general circular numbers 14/2020 dated April 8 2020, 17/2020 dated April 13 2020, 22/2020 dated June 15 2020, 33/2020 dated September 28 2020, 39/2020 dated December 31 2020, 10/2021 dated June 23 2021, 20/2021 dated December 08 2021, 03/2022 dated May 05 2022, 11/2022 dated December 28 2022, 09/2023 dated September 25 2023 and 09/2024 dated September 19 2024, (collectively the MCA circulars), and any other applicable laws, rules, regulations and guidelines as may be applicable to transact the special business as set out hereunder by passing special/Ordinary resolution by members of Star Health and Allied Insurance Company Limited (the company) by way of postal ballot by voting through electronic means (remote e-Voting).

Description of resolution	Resolution Type
Approval of remuneration payable to Mr. Rajeev Kher (DIN: 01192524), Non-Executive Independent Director and Chairperson of the Board	Special Resolution
Approval of remuneration payable to Mr. Anand Roy (DIN: 08602245) , Managing Director & Chief Executive Officer (MD & CEO) for FY 2025-2026.	Special Resolution
Appointment of Mr. Himanshu Walia, Chief Marketing Officer (DIN: 11101338) as Whole-time Director of the Company and approval of remuneration for FY 2025-2026.	Special Resolution
Appointment of Mr. Amitabh Jain, Chief Operating Officer (DIN: 11101339) as Whole-time Director of the Company and approval of remuneration for FY 2025-2026	Special Resolution
To consider and take note of the statement as required under clause (q) of Part C of Schedule I of Securities and Exchange Board of India (Share Based Employee Benefits and Sweat Equity) Regulations, 2021	Ordinary Resolution

In compliance with the aforementioned provisions and MCA circulars, the electronic copies of Postal Ballot Notice ('Notice') along with the Explanatory Statement are being sent to those Members whose names and email IDs are registered with the Depository Participants/ Company/Registrar & Share Transfer Agent (RTA) i.e. KFin Technologies Limited (formerly known as KFin Technologies Private Limited) "KFinTech" as at close of business hours on 25th July 2025 (the 'Cut-off date'). A person who is not a member as on Cut-off date should treat the notice for information purposes only.
The notice inter alia indicating the process and manner of remote e-voting is available on the Company's website i.e: www.starhealth.in, website of NSDL at www.evoting.nsdl.com, CDSL at www.evotingindia.com and websites of Stock Exchanges i.e. BSE Limited and the National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively and on the website of KFinTech at <https://evoting.kfintech.com>.
The Company has engaged the services of "KFinTech" for providing e-voting facility to all its Members. In accordance with the aforementioned circulars, members can vote only through remote e-voting process since the requirement of sending physical copies of the notice, postal ballot forms and pre-paid business reply envelopes has been dispensed with.
The details pursuant to the Act read with rules, SS-2, MCA circulars are as under:
Manner of registering/updating email addresses
Members holding shares in physical mode are requested to follow the process as guided to capture the email address and mobile number for sending the soft copy of the notice and e-voting instructions along with the User ID and Password. In case of any queries, member may write to einward.ris@kfintech.com.
Members holding shares in dematerialised mode are requested to register/update their email ID with the relevant Depository Participants with whom they maintain their demat account(s).
Manner of casting vote through e-voting
Members will have an opportunity to cast their vote remotely on the businesses as set forth in the notice through the e-voting system by following the detailed procedure provided in the notice. The details are also made available on the website of the Company.
If any Member who has registered the email address and not received Postal Ballot notice, User-Id and password for remote e-voting, such Member may write to einward.ris@kfintech.com or investors@starhealth.in from the registered email address to receive the same by providing the Client ID, DP ID and PAN.
The remote e-voting facility will be available at the link <https://evoting.kfintech.com>
The remote e-voting period will commence at **10:00 hours (IST) on Saturday, August 02, 2025** and not later than **17:00 hours (IST) on Sunday, August 31, 2025**. Members will not be allowed to cast vote beyond the said date and time. The voting rights of the Member shall be in proportion to their shares in the paid up equity share capital of the company as on the cut-off date.
Once the vote is cast on the resolution, the Member will not be allowed to change it subsequently or cast the vote again.
Mr. Mirza Ismail Irshad Ahmed, Proprietor of Irshad and Associates, Practising Company Secretary (Membership No. F11458, CP No: 24586), has been appointed to act as the Scrutinizer for conducting the postal ballot and e-voting process.
In case of any query on e-voting, Members may refer to the "Help" and "FAQs" sections / e-voting user manual available through a dropdown menu in the "Downloads" section of KFinTech website for e-voting: <https://evoting.kfintech.com> or contact KFinTech, (Unit: Star Health and Allied Insurance Co Ltd), Selenium Tower B, Plot 31-32, Gachibowli, Financial District, Nanakramguda, Serilingampally, Hyderabad - 500 032 at e-mail raghu.veedha@kfintech.com at phone no. 1-800-309-4001 (toll free).
The Results will be declared by the Company on or by Monday, September 01, 2025 on its website <https://www.starhealth.in> and communicated to the Stock Exchanges, where the shares of the Company are listed.
By the Order of the Board
For Star Health and Allied Insurance Company Limited
Sd/-
Place: Chennai
Date: 1st August 2025
Jayashree Sethuraman
Company Secretary & Compliance Officer

புதுவெல்லி, ஆக.1	நவன்களை பாதுகாப்பதற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளிக்கிறது.	நிறுவனங்கள் ஆகியோரின் கடின உழைப்பே காரணம்.
பொருட்கள் மீது	சமீபத்தில் திருவிளம் (வரிவிதிப்பு) தக்கத்தை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. தேசநலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும்.	லைரலில் இந்தியா 3வது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா 25 சதவீத வரி	என்ற நடவடிக்கைகளில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.	சர்வதேச அமைப்புகளும், பொருளாதார நிபுணர்களும் இந்தியாவை சர்வதேச பொருளாதாரமாக உருவெடுக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

நலன்களை பாதுகாப்பதற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளிக்கிறது. சமீபத்தில் நிகழ்ந்த (வரிவிதிப்பு தாக்கத்தை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது). தேசநலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும்.

ஏற்றுமதியாளர்கள், தொழிற்சாலைகளின் உற்பத்தியை அனைத்து தரப்பினருடனும் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. அவர்களின் கருத்துகளை பெற்று வருகிறது. பலன்மனை 5 நாடுகளின் ஒன்றாக இருந்த இந்தியாவை கடந்த 10 ஆண்டுகளில், பொருளாதாரத்தில் முதல் 5 இடங்களுக்குள் கொண்டுவந்துள்ளோம். இதற்கு விவசாயிகள் தொழிலில் முனைவோர், சிறு, குறு

நிறுவனங்கள் ஆகியோரின் கடின உழைப்பே காரணம். விறைவில் இந்தியா 3வது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அமைப்புகளும், பொருளாதார நிபுணர்களும் இந்தியாவை சர்வதேச பொருளாதாரத்தில் ஒளிமயமான நாடாக பார்க்கின்றன. சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு 16 சதவீதமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், உலகின் உற்பத்தி கூடமாக இந்தியாவை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளோம். நமது ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து

இதற்கான மத்திய அரசின் பங்கு ரூ.113.71 கோடி இதில் ரூ.55.75 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ரூ.26.42 கோடி	செலவில் 4 மீன் இறங்கும் மையங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
---	---

[illegible]

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு

அவர் தாக்கல் செய்தது
ஒருவில், 'எனது மகன்
மருமகன் உயிரிழந்த
கடல் பகுதியில்
ஏற்கனவே பல விழுந்துத்
நெத்துள்ளன. சற்றுவால்
நிறுவனம் இதை சுருத்தில்
கொள்ளாமல் அங்கு
அழைத்துச் சென்றுள்ளது
சற்றுவா நிறுவனத்தின்
அலாக் கிரைட் மற்றும்
தவிரைவு வழிகாட்டுதலான
தான் இருவரும் உயிரிழந்த
நேரில்ள்ளது. எனவே
சற்றுவா நிறுவனம்
உரிய இழப்பீடு வழங்கும்
உத்தரவிட வேண்டும்' என
சுற்றியிருத்தார்.

இந்த மனு மீதான விசாரணையின் போது கர்நாடகா நிறுவனம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'கர்நாடகா நிறுவனம் தந்த திண்டிவனம் எச்சரிக்கையை பின்பற்றாததால் தவறியதுதான் இந்தத் தவறு விபத்துக்கு காரணம் ஆகும். இந்த விபத்துக்கு கர்நாடகா நிறுவனம் பொறுப்பேற்க முடியாது மனுவை தள்ளுபடி செய்வது வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நுகர்வோர் கோர்ட் 'சேவை குறைபாட்டுக்காக ரூ.1% கோடியும், மனுவை எதிர்த்துக் கொடுத்த ரூ.10 லட்சமும் என மொத்தம் ரூ.1 கோடியே 60 லட்சத்தை மனுதாரருக்கு கர்நாடகா நிறுவனம் வழங்க வேண்டும்' என தீர்ப்பளித்தது.

Aptus Value Housing Finance India Ltd.

(CIN : L65922TN2009PLC073881)

Registered Office and Corporate Office : 8B, 8th Floor, Doshi Towers, 205, Poonamallee High Road,
Kilpauk, Chennai - 600 010. Tel: +91 44 4565 0000

Statement of Consolidated financial results for the quarter ended June 30, 2025

(INR In lakhs)

S. No.	Particulars	Consolidated		
		Quarter ended		Year ended
		30.06.2025	30.06.2024	31.03.2025
		Unaudited	Unaudited	Audited
1	Total Income from Operations	52,026.04	39,493.66	175,040.87
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and / or Extraordinary items)	28,554.67	22,161.91	97,483.89
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and / or Extraordinary items)	28,554.67	22,161.91	97,483.89
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and / or Extraordinary items)	21,925.15	17,174.68	75,124.61
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	21,924.40	17,176.29	75,123.26
6	Paid up Equity Share Capital	9,998.17	9,979.48	9,996.28
7	Reserves (excluding Revaluation Reserve)	431,455.64	371,765.57	421,668.90
8	Securities Premium Account	177,147.61	175,287.56	176,972.65
9	Net worth	441,453.81	381,745.05	431,665.11
10	Paid up Debt Capital / Outstanding Debt	710,075.49	550,517.59	684,684.25
11	Outstanding Redeemable Preference Shares	-	-	-
12	Debt Equity Ratio	1.61	1.44	1.59
13	Earnings Per Share (of Rs. 2/- each)			
	1. Basic (Not annualised for the quarter)	4.39	3.44	15.04
	2. Diluted (Not annualised for the quarter)	4.38	3.42	15.01

(INR In lakhs)

S. No.	Particulars	Standalone		
		Quarter ended		Year ended
		30.06.2025	30.06.2024	31.03.2025
		Unaudited	Unaudited	Audited
1	Total Income from Operations	35,566.90	29,897.25	129,403.41
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and / or Extraordinary items)	19,842.54	16,199.98	73,720.19
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and / or Extraordinary items)	19,842.54	16,199.98	73,720.19
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and / or Extraordinary items)	15,472.73	12,726.55	57,544.36
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	15,471.59	12,728.16	57,542.07
6	Paid up Equity Share Capital	9,998.17	9,979.48	9,996.28
7	Reserves (excluding Revaluation Reserve)	371,420.40	331,320.41	368,090.68
8	Securities Premium Account	177,147.61	175,287.56	176,972.65
9	Net worth	381,418.57	341,299.89	378,086.96
10	Paid up Debt Capital/ Outstanding Debt	497,962.01	419,888.65	482,866.65
11	Outstanding Redeemable Preference Shares	-	-	-
12	Debt Equity Ratio	1.31	1.23	1.28
13	Earnings Per Share (of Rs. 2/- each)			
	1. Basic (Not annualised for the quarter)	3.10	2.55	11.52
	2. Diluted (Not annualised for the quarter)	3.09	2.54	11.50

Notes:

1. The above is an extract of the detailed format of financial results filed for the quarter ended June 30, 2025 which had been reviewed by the audit committee and approved by the board of directors on July 31, 2025 and subjected to limited review by the Statutory auditors for the quarter ended June 30, 2025 and filed with the Stock Exchanges under Regulation 33 and 52 of the SEBI (Listing Obligations and Other Disclosure Requirements) Regulations, 2015, as amended. The full format of the aforesaid financial results is available on the website of the Company (www.aptusindia.com), BSE limited (www.bseindia.com), and National Stock Exchange of India Limited (www.nseindia.com).
2. The financial statements have been prepared in accordance with the Ind AS notified under the Companies (Indian Accounting Standards) Rules, 2015 as amended.
3. Amounts for the comparative periods presented have been reclassified / regrouped, wherever necessary.

Place : Chennai
Date : July 31, 2025

இந்தியா ஷெல்டர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்
பதிவு அனுமதி: 108 - 15, 6வது தளம், சென்ட்ரல் - 44, இன்ஸ்பெக்ஷன் ஏரியா, குளகன், ஹரியானா - 122002
அரசியா சொத்துகள் விற்பனைக்கான
விந்னை அலிவிப

[illegible]

பொருள்: இனி நிஜமொரு உள் வடிவமிகப் பற்று குறுகியிருப்பது, அந்நிகைப்பட்டு அதிசயமாக கைபிழை எடுக்கப்பட்டு 'எனவே' என்பது உள்நிலை அடிப்படையில், 'எந்தவித பற்றுமில்லாதவாறு' பற்றுக்கு 'என்று' அடிப்படையில், உள்நிலைகள் பற்றுமில்லாத உள்நிலைகள் பெறுதல் போன்றது போன்றவை சீவிய குறுகியிருப்பதற்கான நேரத்தில் விதப்பாணம் செய்கப்பட்டுள்ளது என்று பொருள்படுத்துகின்றனவே. உட்கை உள்நிலைகள் பற்றுமில்லாதவாறு(என) அல்லது அவைகள் உட்கையுமா வரிக(என) அல்லது பிறிதொரு(என) அந்நிலைமொரு குறுகியபடியும் இதை நலம் அறிவிக்கப்படுகிறது. சீவிய குறுகியிருப்பதில் உட்கை அந்நிலைகையுடனே அதிசயமாக விதப்பாணம் செய்கப்படுகிறது.

எண். / ஏபி எண் மற்றும் 6 / உடன் உள்ளார்கள் வந்தார்கள் பெயர்	திகதி 13(2)ன் கீழ் கோரிக்கை அறிவிப்பு தேதி மற்றும் நிறுத்தம் தொகை	உபநாயகர் தேதி மற்றும் வகை	தீர்வு விவரம்	சொந்தக் பார்வையிடும் தேதி மற்றும் நேரம் 28.08.2025 (சொந்தக் பார்வையிடும் நேரம் காணல்)
---	---	------------------------------	---------------	--

000005034619 & 000005050760/	12 துவம்பசி 2024 ஆ. 1995134/-	20.01.2025 மாண. மாண. கலாசிபு	ரூ.27,96,300/- (மூப்பாட்சியகத்திலிருந்து) உதவு	10.00 மணி (முதல் மாலை 5.00 மணி வரை)	EMD பெயரிட்டிருக்கின்ற வாடகை நிலம்
---------------------------------	----------------------------------	---------------------------------	---	--	---------------------------------------

[illegible]

பி. திருநாமேரி பி. திருநாமேரி பி. திருநாமேரி	ஏல அதிவிலாப தொகை ரூ. 50,000/-	(ரூபாய் பதினெட்டு லட்சத்து நாற்பத்தைத் தாமிரத்து முன்றூற்று ஐம்பத்து லட்சத்து மற்றும் ஐம்பத தொன்பது ஸபா மட்டும்)	ரூ. 2,79,630/- (ரூபாய் இரண்டு லட்சத்து எழுபத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஒப்பது மட்டும்)	காலம் 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
--	----------------------------------	---	--	--

[illegible][illegible][illegible]

அதிகாரிகள் பெயர் மற்றும் மொனைல் எண், பாஸ்கி மொனைல் எண், 950094 3503
 ஆதார விபரங்கள் மற்றும் நிபந்தனைகளுக்க, www.indiasatnet.in என்ற ஐடிபிஎல் வகையியலர்கள் இலாபவாத தாது பரக்கவும் அவ்வது அக்கீர்த்தியப்பட்டு அதிதாரியைத் தொதுது செனரேவும்.
 இது திய செவுட்டு கடினமனல்கை கரப்படுகேவும் விமீதிட்ட.

கடனீட்டுச் செலவுத் திட்டான உரிமை (அமலாக்க) விதிகள் 2002ன் விதி 8(6) மற்றும் 9(1)ன் கீழ் எடுப்பற்ற அகையா செலவுக்கன் வீற்பனை அறிவிப்பு

[illegible][illegible]

பெரிய நெல்லை மாவட்டம், தாலுக்கா, காவலம் கட்டி வருவதற்கு அப்பகுதி வாரியத்தில் கட்டுப்பாட்டு, நிர்வாகம், காவலம், உதவிகள் குறியாக வேண்டும் என்று கோரியது. நெல்லை மாவட்டம், தாலுக்கா, காவலம் கட்டி வருவதற்கு அப்பகுதி வாரியத்தில் கட்டுப்பாட்டு, நிர்வாகம், காவலம், உதவிகள் குறியாக வேண்டும் என்று கோரியது. நெல்லை மாவட்டம், தாலுக்கா, காவலம் கட்டி வருவதற்கு அப்பகுதி வாரியத்தில் கட்டுப்பாட்டு, நிர்வாகம், காவலம், உதவிகள் குறியாக வேண்டும் என்று கோரியது.

தேதி : 31.07.2025
இடம்: சென்னை-6, தமிழ்நாடு

என்று. அதில்,
‘தென்னகத்து
ஜெம்ஸ் பான்ட்
என மக்களாலும்,
நன்பர்களாலும்
புகழப்பட்ட
ஜெம்சங்கரின்
பெயர்கொண்டு
சென்னை
நங்கம்பாக்கத்தில்
உள்ள
பாடையை,
ஜெம்சகர் சாலை
என்று அமைத்திட்ட
முதலமைச்சர்
ம.க.ஸ்டாலின்,
துணை முதலமைச்சர்
உதயநிதி ஸ்டாலின்
ஆகியோருக்கு
தென்னிந்திய
நடிகர் சங்கம்
நெஞ்சம் நெகிழ்ந்து
பாராட்டுகிறது
வாழ்த்தியும்
தன்னியை
சமர்ப்பிக்கின்றது.

இந்தியா ஷெல்டர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்
பதிவு அதுவகம் : 18, சவதுதனம், செட்டர் - 44, இன்ஸ்டிடியூஷன் ரிசர்வ், குர்ன், துரிதாசர் - 1 22002

[illegible]

எனது பதிலுக்கு, உறுப்பினியை நன்றி குறிப்பிட்டு, அவரின் கவனம் ஈர்க்கப்பட்டு, அந்த விஷயம் கவனத்தில் எடுக்கப்பட்டு, என்னை சட்டக் கணக்கு அட்டாவை, அதற்கு ஏற்ற முறையில் இயங்கவை மற்றும் அதன் அடிப்படையில், உத்தரவை மற்றும் உட்க. உத்தரவை கொண்டு வேண்டிய வேண்டியவை மேற்கொண்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் விடப்பட்டு செயல்பட்டுள்ளதும், இவ்வாறு செயல்பட்டுள்ளதும், உட்க. உத்தரவு(கள்) மற்றும் உத்தரவாதன(கள்) அல்லது அவதானித சட்டப்படி வான(கள்) அல்லது பிரதிநிதி(கள்) அபிமானமாக குறிப்பிடப்படும் இதை நான் அறிவிக்கப்படுகிற, கீழே உள்ள இடத்தில் உரை அளவிடக்கூடாது அதன்மீதும் விடப்படும் செயல்பட்டும்.

<p>.../ஏதி எண் மற்றும் .../உடன் உடனடாக்கள் பாதுதாக்கள் பெற</p>	<p>பிபிடி 13(2)ன் கீழ் கோரிக்கை அறிவிப்பு தேதி மற்றும் திருமைய தொகை</p>	<p>உவாதிதா தேதி மற்றும் வகை</p>	<p>சீர்த்வும் பிணை</p>	<p>சொத்தத பார்க்கலிடும் தேதி மற்றும் தேர்ம் 28.02.2025 (சொத்தத பார்க்கலிடும் தேர்ம் காலை 10.00 மணிக்கு பதனடை</p>
--	---	-------------------------------------	------------------------	--

000005034619 & 000005050080/	12 திசம்பர் 2024 ரூ. 1935134/-	20.01.2025 அடையாள சவர்தினம்	ரூ.27,98,300/- (ரூபாய் திருப்தி ரூ. 27 லட்சம் 98 ஆயிரம் 300 மட்டும்)	10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை	EMD பெயரிட்டிருக்கின்ற கடைசித் தேதி :
---------------------------------	-----------------------------------	--------------------------------	---	--------------------------------------	--

1. க.பா-10114014 திரு. வி. ஜெயபாஸினி ஏ. ஏ. ஆப்பர்	(ரூபாய் மட்டும்) லட்சத்து முப்பத்தைந்தாயிரத்து நூற்று முப்பத்து நான்கு மட்டும்	30.08.2025 அன்று மொத்த நிலுவைத் தொகை ரூ.18,45,353.50	தொண்டூறு ஆயிரத்து முன்றுபது மட்டும்	29.08.2025
2. க.பா-10114015 திரு. வி. ஜெயபாஸினி ஏ. ஏ. ஆப்பர்	(ரூபாய் மட்டும்) லட்சத்து முப்பத்தைந்தாயிரத்து நூற்று முப்பத்து நான்கு மட்டும்	30.08.2025 அன்று மொத்த நிலுவைத் தொகை ரூ.18,45,353.50	தொண்டூறு ஆயிரத்து முன்றுபது மட்டும்	29.08.2025

திரு. இராமச்சந்திரன்	ரூ. 50,000/-	(ரூபாய் பதின்மட்டை லட்சத்து நூற்றாண்டில் நாயகத்து முன்னாற்று ஐம்பத்து லட்சத்து மற்றும் ஐம்பது தொன்பது ஸ்டைல் மட்டுமே)	(ரூபாய் இரண்டு லட்சத்து எழுபத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பது மட்டுமே)	மொத்தம் ரூ. 5.00 லட்சம் (ஐந்து லட்சம்)
----------------------	--------------	---	--	--

[illegible]

பெற்றது: 18 அடி, வடக்கிலிருந்து நெற்காச சிங்குப்ப பக்கத்தில்: 30 அடி, வடக்கிலிருந்து நெற்காச மேற்கு பக்கத்தில்: 30 அடி, அயில்க்குள் எண் 1-157 ஐது அடி, வடக்கு: திரு. வசந்தகுமார் சொந்தமான செந்தூர், தெற்கு: திரு. சிவசுந்தரகுமார் சொந்தமான செந்தூர், மேற்கு: அயில்க்குள் எண் 1 செந்தூர், மேற்கு: கி.ஜி.பி. சூர்வாடி தாது கி.வி.காசு எண்கள். கி.டிக்கிலிருந்து நெற்காச வடக்குப் பக்கத்தில்: 39 அடி 3 அங்குலம், வடக்கிலிருந்து நெற்காச தெற்குப் பக்கத்தில்: 39 அடி 3 அங்குலம், வடக்கிலிருந்து நெற்காச மேற்குப் பக்கத்தில்: 4 அடி, திருத்தென் கி.வி.காசு எண்: 697 ஐது அடி மற்றும் கட்டடம், யிளகாச சேவை நெருங்கு எண்படி, தள்ளு மறுபடி வடக்கால்

பொருத்து வரி உபட்ட. இத்து சொத்துக்கு வடபெண்ணை பதிலு மாவட்டம் மற்றும் மாவட்டம் சார் பதிலு மாவட்டத்திற்கு உபட்டு உள்ளது.

மனம் விட்டுழைகள் மற்றும் நித்தனாகுக்கு. www.indiascholar.in என்ற இணையதளம் பற்றியும் அறிவிக்கப்பட்டது. இதற்குரிய தொடர்பு கொள்ளவும். இ.உ. : சென்னை